

शिवपञ्चाक्षरस्तोत्रम् சிவபஞ்சாక్షர ஸ்தோத்ரம்

(1)

नागेन्द्रहाराय विलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै नकाराय नमः शिवाय ॥

நாகேந்த்ரஹாராய விலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம: சிவாய!!

நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷண யான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மகேச்வர னாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

(2)

मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय
नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय ।
मन्दारमुख्यबहुपुष्पसुपूजिताय
तस्मै मकाराय नमः शिवाय ॥

மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம: சிவாய!!

தேவகங்கைத் தண்ணீர் சந்தனம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேசுவரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

(3)

शिवाय गौरीवदनाब्जबृन्द -
सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठाय वृषध्वजाय
तस्मै शिकाराय नमः शिवाय ॥

சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம: சிவாய!!

பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனா யிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டனும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

(4)

वसिष्ठकुम्भोद्भवगौतमार्य -
मुनीन्द्रदेवार्चितशेखराय ।
चन्द्रार्कवैधानरलोचनाय
तस्मै वकाराय नमःशिवाय ॥

வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்த்ர தேவார்சித சேகராய!
சந்த்ரார்வைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம: சிவாய!!

வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்
களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன்,
சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார
ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

(5)

यक्षस्वरूपाय जटाधराय
पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय
तस्मै यकाराय नमःशिवाय ॥

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம: சிவாய!!

யக்ஷ ஸ்ரூபியாயும், ஜடைதரித்தவராயும், பிநாக
வில்லை கையில் கொண்டவரும், பழமையான தேவரும்,
திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று

